

SUPPLEMENT

90

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 5, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 14th day of September, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

1.

The land commonly called or known as Batchena, Kiralagadeniyehena, Weraluketiyehena, Mahagalagawahena, and Polgaswattagawahena, lying adjacent to each other and forming one block, situate in the village of Kotapola in the Matara-Morawak korale, in the Southern Province, containing in extent 47 acres 3 roods and 20 perches, as described in the annexed plan, and shown as lot 141 in sheets Nos. O 51, 59 and O 3, 11 and bounded as follows: on the north by Illukketiyehena claimed by Vitaranage Dines Hami and others, Ilukketiye kumbura belonging to Rubasinge Dingi Appu and others, Hattiuwahena belonging to Crown, Galgodahena belonging to Crown; on the east by Galgodahena belonging to Crown, Weraluketiyehena belonging to Crown; on the south by Pujapelpolawatta belonging to Wellappulige Dassanhami and others, Gorokgasmullekumbura belonging to do., Udahawatta belonging to Wellappulige Jayamhami and others Gorokgasmullewatta belonging to Wellappulige Dassanhami and others, Polgasdeniya belonging to do., Gorokgasmulle-kapatenuma belonging to do., the Batugahadola Arambhehena claimed by Potumullege Andris and others; on the west by Gallenehena belonging to Crown.

ඩී.එස්. ඩී.එස්. සුදාන්තිලි මස 14 ටෙයි දින ප්‍රවාන දාන්මාපෑසක් ඇදුලුති මෙහි පහත දැන්වන ඉඩිචිට්වලට නොගෙන් ඉතුළු

ජ්. එ. ලුවේස්,
ඩීගෙන මණ්ඩුජ්චරයාකන්තාජ්ජේස්ය.

ബഹിക്കരണ തന്മാർഗ്ഗരൂപം.

1.

දකුණු පලාත්ත අසින් මායර මේ, වෙක්කොරලේ තොටපලු යන පාම නිබෙකා මේ සමඟ අමුනාප සිනියමේ පෙනෙන අක්කර 47වන්, රුඩ් විකුන්, පර්වත 20න් ව්‍යුම්ඩල අතී බෙන්ජේනද, කිරුපැයිදේසිජේ ජේනද, වෙර්ඩ්කූරිංචේ ජේනද, මහගලයාවා ජේනද, පොල්යස්ට්ට්ස්තාගාචා, ජේනද සියන නොමුර 0 $\frac{10}{51, 59}$ පාම 0 $\frac{15}{3, 11}$ සිනියමේ ප්‍රතුවල 141න් පෙන මහගලයාව ජේනද, පොල්යස්ට්ට්ස්තාගාචා, ජේනද සියන නොමුර 0 $\frac{10}{51, 59}$ පාම 0 $\frac{15}{3, 11}$ සිනියමේ ප්‍රතුවල 141න් පෙන මහ එකාබඩ ව්‍යුම්ඩල මේමියි: උතුරු ට්‍රිමාරන්ගේ දිනෙක්සාම් පාම භාවන් අයවල් ප්‍රසිඨ අසින්ට්ටාසිජම් නියය ඉත්තේ සැකිරීද ජේනද, රැබුසින්ගෙ සිංහාස්ථපුව පාම තවත් අයවත්ත්ව අසින් ඉත්ත්ස්කුරීජ සැකිරීද, රුපස්ඩක හෘට්ටාව්ලි සැකිරීද ජේනද, රුපස්ඩක ගලුවායේවී ජේනද; ගැටු ඇතුවත් රුපස්ඩක ගලුවායා සැකිරීද ජේනද; අප්පාලු පොල්යස්ට්ට්ස්තාගාචා, වෙර්ඩ්කූරිංචේ ජේනද; දකුණු පොල්යස්ට්ට්ස්තාගාචා, ජේනද; ගැටු ඇතුවත් අයවත්ත්ටේ අසින් ප්‍රිජාපාල ව්‍යුන්ද, එම අයවත්ත්ව අසින් ජේනද; ගෙයෙක් මිල්ලේ සැකිරීද, වෙල්ප්‍රස්ට්ලියෝ පැයස්කාමේට පාම භාවන් අයවත්ත්ටේ අසින් ප්‍රිජාවන්ද, වෙල්ප්‍රස්ට්ලියෝ දාන්ස්කාමේට පාම භාවන් අයවත්ත්ටේ අසින් ගොජුනයස්ම්ල්ලේලේ ව්‍යුන්ද, එම අයවත්ත්ටේ අසින් පොල්යස් දෙන්නද, එම අයවත්ත්ටේ අසින් ගොජුනයස්ම්ල්ලේලේ සැකිරීද, බුවහුදේලද, පොල්යස්ට්ලේලේයේ අජදිරිස් පාම භාවන් අයවල් එසිජ අසින් එසිජම් හියන ඉරුණු ජේනද; බැස්නාවරව රුපස්ඩක ගලුවෙනෙන ජේනද.

இவ்வறிவித்தலின் திட்டமாக 1900 ம் ஹஸு-த்து பிரட்டாசியூ 14 சு திகதியிலிருஞ்சு மூன்று மாசுத்திற்குள்ளாக இதன் டீம் விவரித்திருக்கும் காணிகளையல்லது அக்காணிகளை வெற்றறையும் குறித்து உரித்தபோகவேர்கள் யராருமிருஞ்சால், அவர்கள் 1897 ம் ஹஸு-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகண்டர் முன்பாக மாத்துறை அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றில்லதையும் குறித்த யாதும் உரிமை அல்லது உடங்கத் தாண்டியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகண்டராக தமிழில் 1897 ம் ஹஸு-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துஞ்சலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முழுக்குரிய அதனுமென்று வெளியரங்கப்படுத்துவார்.

தே. டி. அவிஸ்,
குறிப்பான உத்தியோகம்தார்.


(2)

சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.

I.

தென் மாகாணத்தின் மாத்துறையைச்சேர்ந்த மொறவக்கோதனையில் கொட்டபொல யென்னும் இராமத் திறுள்ள நொம்பர் $O \frac{10}{51, 59}$, $O \frac{15}{3, 11}$ ம் அளவு கடதாசிகளில் காணப்படும் பக்கு 141 ம் பிரிவுபடி பட்டே கேன, கிராங்கள்தெனிலேனே, வெறுகெட்டியேனே, மக்களாகவாரேனே, பொள்ளவுத்தகாவாரேனே யென்று பொதுவரய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்பட்டிருக்கும் இத்தோட்டைத்திருக்கும் அட்சரத்தர்ல் டாப்பில் விவரிக்கப்பட்டதும் 47 ஏக்கர் 3 ஏட் 20 பர்சஸ் விஸ்தாரமுள்ளது. இவை யெல்லாம் ஒரே காணியாய் தோற் றப்படும் :—

எல்லை, வடக்கு-விதாறனகே தினெஸ்காமியும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் இலுக்கெட்டியேகேன, மூப்பின்கே டாங்கிதப்புவும் சிலபேர்களுக்குமுடைய இலுக்கெட்டியேகூம்பு, அரசாட்சிக்குள்ள கத்தொட்டியேகேன, அரசாட்சிக்குள்ள கள்கொடேகேன; கிழக்கு-அரசாட்சிக்குள்ள கள்கொடேகேன, அரசாட்சிக்குள்ள வெறுகெட்டியேகேன; தெற்கு-வெள்ளப்புளிகே தலைகாமியும் சிலபேர்களுக்குமுடைய பூஜாபெள்பொளவத்த, மீழ்ச்சொல்லியவர்களுடைய கொழூக்கஸ்மூள்ளேகும்பு, வெள்ளப்புளிகே ஜயன்காமியும் சிலபேர்களுக்குமுடைய உடகவத்ச, வெள்ளப்புளிகே தலைகாமியும் சிலபேர்களுக்குமுடைய கொழூக்கஸ்மூள்ளேவத்த, மேற்சொல்லியவர்களுடைய பொள்கள்வெனிய, மேற்சொல்லியவர்களுடைய கொழூக்கஸ்மூள்ளே கபாததனும், ப-டுக்கதொல், பொதுமுள்ளே அந்திரிசும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் அறங்பேகேன; மேற்கு-அரசாட்சிக்குள்ள கள்ளனவேகேன.



Lot 141 called Batehena, Kirillagasheniyahena, Mahagalagawahena, Polgaswattagawahena, in extent 47A. 3R. 20P., situated in Kotapola in the Palle pattu of Morawak korale.

Sheet O $\frac{10}{51, 59}$ and O $\frac{15}{3, 11}$

Surveyor-General's Office,
Colombo, June 17, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.


II.

The land commonly called or known as Gulanehena, situate in the village of Kotapola in the Matara-Morowak korale in the Southern Province, containing in extent 37 acres 2 roods and 9 perches, as described in the annexed plan, shown as lot 98 in F. S. O. 51, 52, 59, 60 and bounded as follows: on the north by Gulanehena belonging to Crown, Marawehena, claimed by P. Jausahami; on the east by Murahetekenehena claimed by Gamage Dines and others; on the south by Indure-kumbura belonging to Rubasinge Wattuham and others, Indurewatta belonging to do., Wilpitawatta belonging to Rubasinge Don David and others, Gulanehewatta belonging to Rubasinge Babune and others; on the west by Gulanehena alias Inaturehena belonging to Crown.

දෙශුණු පලාතට අසින් මාතර මොරවක්කේරලේ කොටපලු යන ගම සිංහල මේ සමය අමුනාප සිනියමේ පෙනෙන අක්කර 37ක්න්, රුඩී 2ක්න්, පර්වස 9ක් බැංකුරම ඇසින් ගුලුණේසෙහිකියන F. S. O. 10 51, 52, 59, 60 සිනියමේ 98යේ පෙනෙන කිහිකරියට මාසිම්: උගරට රුපසන්හුක ගුලුණේසෙහිකියද, පී. ජන්ස් නාම් විසින් අසින්වා, සිංහල තුළ පෙනෙන හැයෙණුරට ගමනේ දිවෙස් සහ තුවන් අයවල්ල අසින්වා, සිංහල තුළ පෙනෙන හැයෙණුරට ගමනේ දිවෙස් සහ තුවන් අයවල්ල අසින් ඉදෑරේ කුමුද, එම අයවත්නා අසින් ඉදෑරේ වනකිද, රුබසින්ගේ වනකිද, රුබසින්ගේ දෙන් දේශීවට සහ කුමුද අයවත්නා අසින් දැලුවටුවනිද, රුබසින්ගේ බුඩුවට සහ තුවන් අයවත්නා අසින් ගුලුණේවතකිද; බසනාදුට රුපසන්හුක ගුලුණේපුන නොහැකි ඉනතුරේයිනිද.

தென் மாகாணத்தின் மாத்துறை மொறவக்கோறீயைச்சேர்ந்த கொட்டபொல என்னும் சிராமத்திலு 10 ம் அளவு கடதாசியில் காணப்படும் பங்கு 98 ம் பிரிவுபடி குள்ளேகேன யெ ஸ்து பெரதவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 37 ஏக்கர் 2 ரூட் 9 பர்சல் வில்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-ஆரசாட்சிக்குள்ள குள்ளைகேன, பி. ஜஸ்ஸாகாமி உரித்துசொல்லும் மாஞ்சேகேன; கிழக்கு-கமகே திவெசும் சிலபேர்க்குளும் உரித்துசொல்லும் முறகெத்தேகேனகேன; தெற்கு-துபசின்கே வத்தாவியும் சிலபேர்க்குளுக்குமுடைய இங்கறேகும்புர, மேற்சொல்லியவர்க்குளுடைய இங்கறேவத்த, மூபசின்கே தொன் தாவித்தும் சிலபேர்க்குளுக்குமுடைய வில்பிட்டவத்த, மூபசின்கே படுனேயும் சிலபேர்க்குளுக்குமுடைய குள்ளேவத்த; மேற்கு-ஆரசாட்சிக்குள்ள குள்ளேகேன அல்லது இங்கறேகேன.



Lot 98 called Gulanehena, in extent 37A. 2R. 9P., situated in Kotapola in the Palle pattu of Morowak korale.

F. S. O. 10
51, 52, 59, 60

Surveyor-General's Office,
Colombo, July 24, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.